



අංක 2394/16 - 2024 ජූලි මස 22 වැනි සඳුදා - 2024.07.22  
2394/16 ආම් තිබුණු මත - 2024 ආම් ඇලක්කම් යුතුව මාත්‍රම 22 අනු තික්ති නිකුත්කාරී මෙම

(ఆశాంకత్తిను అతిథాంత్తు ను ప్రశ్నించుటకు)

## பகுதி I : தொகுதி (I) - பொது

## அரசாங்க அறிவித்தல்கள்

2021 அம் அண்டின் 11 அம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொறுளாதார அணைக்குமுச் சட்டம்

53 ஆம் பிரிவின் தீமான கட்டளை

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார அனைக்குமுச் சட்டத்தின் பிரிவு 53 இன் படி எனக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில், முதலீடு மேம்பாட்டு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆசிய நான், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார அனைக்குமிலைன் பரிந்துரையை கார்த்தி கொண்டு அமைச்சரவையின் அங்கோரத்தின் பேரில்-

- (அ) அமைச்சரவை, அதன் 2024 ஜூலை 09 ஆம் திகதியுடைய 24/1304/631/032 ஆம் இலக்க தீர்மானத்தின் மூலம் இதற்கான அட்டவணை I இல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட நபரின் வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிப்பதற்கு அங்கீராம் வழங்கியுள்ளது எனவும்;

(ஆ) அத்தகைய வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாகக் கருதுவதற்கான காரணம் இதன் அட்டவணை II இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறாகவுள்ளது எனவும்;

(இ) சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்கனிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் இதன் அட்டவணை III இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறாகவிருத்தல் வேண்டும் எனவும்; அத்துடன்

(ஈ) குறிப்பிடப்பட்ட சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்கனிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் இதன் அட்டவணை IV இல் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் தொடர்ச்சுதலும் நடைமுறையில் இல்லாதொழிலும் வேண்டும் எனவும்,

இக்கட்டளை மூலம் குறித்துரைக்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்க,  
முகலீட்டு மேம்பாட்டு அமைச்சர்

കൊമ്മുപ്പ്,  
2024, യില 19



2A

I කොටස : (I) ජේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට් පත්‍රය - 2024.07.22

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சன்னாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.07.22

കുട്ടികൾക്ക്

செயல்நுணுக்க முத்தியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிக்கப்பட்ட வியாபாரத்தின் விபரங்கள்

## அட்டவணை I

**செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிக்கப்பட்ட வியாபாரத்தின் விபரங்கள்**

1. அதிகாரமளிக்கப்பட்ட நபரின் பெயர்	ஐப்ரீ கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் (IPD COLOMBO (PRIVATE) LIMITED)
2. உரிமை இலக்கம்	2402220049
3. உரிமை வழங்கப்பட்ட திகதி	2024 மார்ச் 20  வியாபாரம் ஆரம்பிக்கின்ற திகதி உரிமை வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இருக்க வேண்டும் (2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அதிகாரமளிக்கப்பட்ட நபர்களின் பதிவு செய்தல், உரிமை வழங்குதல், அதிகாரமளித்தல் மற்றும் ஏனைய அங்கீரங்கள் என்பவற்றிற்காக ஒழுங்குவிதிகளின் 27 ஆம் ஒழுங்குவிதியைப் பார்க்கவும்).
4. கரைகடற்ற கம்பனி பதிவிலக்கம்	PCC00295998
5. செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபார வகைப்படுத்தல்	செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரம்
6. விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களுக்கான தகவுடமை	IPD COLOMBO (PRIVATE) LIMITED என்பது செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளது. செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன் மை வியாபாரமாக நியமிக்கப்பட்டுவதற்கு தகுதி பெற்றாது.
7. தகவுடமைக் கட்டளைகள்	2023 ஒக்டூ 04 ஆம் திகதியடைய 2343/ல0 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்ட, 2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டுநெறிகள்) ஒழுங்குவிதிகளின் 4(2)(உ) மற்றும் 4(3)(அ) ஒழுங்குவிதிகளில் குறிப்பிட்ட கட்டளைகள்.
8. ஏற்படுத்த விலக்களிப்பு அல்லது ஊக்குவிப்புத் திட்டம்	2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டுநெறிகள்) ஒழுங்குவிதிகளின் 5 ஆம் ஒழுங்குவிதியில் குறிப்பிட்ட திட்டம்.

അട്ടവന്നെ II

செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக கருத்தில் கொள்ளப்படுவதற்கான காரணம்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் குறிக்கோள்கள், அச்சட்டத்தின் பிரிவு 53 (5) இல் கூறப்பட்டுள்ளவாறு தேசிய நலனை அல்லது தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கொழும்புத் துறைமுக நகரத்தை ஸ்தாபிப்பதன் வெற்றியை உறுதி செய்வதற்காக வியாபாரங்களை செயல்நடைக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிப்பதற்கு கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

I P D COLOMBO (PRIVATE) LIMITED ඩිලක්ශකයිල් කුට්ටියෙනප්පූස් සේය්යප්පාත්තු. එන්පතොගු අඛණ්ඩවාක 500 මිලලියන් අඩුස්ථීරෝලිය තොලර්කස් සන්නෑත මුතල්ටිගුන් අඩුස්ථීරෝලියාවිල් ඉරු පොතුක්කම්පනියාක පන්කුස් සන්නෑතයිල් පට්ටියවිටප්පාත්තුම් මත්තුම් 200 මිලලියන් ඇක්කිය අමෙරිකක තොලර්කස් බරුටාන්ත බරුමානමුතෙයතුම් මත්තුම් තහුපොතු අඩුස්ථීරෝලියා පන්කුස් සන්නෑතයිල් සිර්න්ත 100 ජෙය්ලපුම් නිරුවන්කවිල් මූල්‍ය පෙර්‍රුවන් IPD Group Ltd (IPD) නිරුවන්තතියේ මුදුමයාන ඉටාමෙයුයා තුනෙන නිරුවනාමාක තියන්කුෂිතු. IPD එන්පතු අඩුස්ථීරෝලියා මින් තුරෙහියිල් ඉරු තෙසිය ඩින්යොකස්තරාකවුම් මත්තුම් ඡේවා වුද්ධුනාරාකවුම් මත්තුම් එන්පතොගු 70 අඛණ්ඩක්නුක්කුම් මොලාක අඩුස්ථීරෝලියා සන්නෑතයිල් මින් පොත්‍රියියා තයාරිප්පූකස් මත්තුම් ත්‍රීර්වකානී වුද්ධුන්කුෂිතු. මින් ඉත්පත්ති, වෘණිකම්, බිරුන්තොම්පල්, උක්ටියෙනප්පූ, මින්සාර බාකනම් සාර්ජ් සේය්ත්තු මත්තුම් බිජායාට්‍රු මත්තුම් ඔය්ව වෘත්තිකස් පොන්න පල්වෙරු කිණියාන මින් ඩින්යොකම්, මින් කණ්කාණිප්පූ, තොழීල්තුරු කට්ටුප්පාගු, ප්‍රත්‍යික්කත්තක්කවා, සොතනෙන මත්තුම් අභ්‍යාචු මත්තුම් සේවකවිල් කවනම් ජෙවුතුකිරුතු.

மின் கைத்தொழிற் துறையில் பெறுமதி சேர்க்கும் நோக்குடன், IPD நிறுவனம் ஏபிபி, ஜெனரல் இலெக்ட்ரிக், சொகாமெக், டென் இன்டர்நேஷனல் மற்றும் எல்ஸ்டெல் (ABB, General Electric, Socomec, DEHN International and Elsteel) உள்ளிட்ட தரமான உலகளாவிய தயாரிப்புக்களை சந்தைப்படுத்துகிறது. இருப்பினும், அதன் முக்கிய பிரிவுகள், நிறுவல் மற்றும் பொருத்துதல், அளவுத்திருத்தம் மற்றும் சோதனை, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கள் மற்றும் புதுப்பித்தல் உட்பட தரமான உலகளாவிய மின் உட்கட்டமைப்பு தர தயாரிப்புகளின் விநியோகம் மற்றும் சேவைகளை வழங்குவதை தக்கவைத்துக் கொள்கின்றது.

4A I கொடை : (I) தேதி - திருநாவூல் பகுதி மற்றும் சுமார்த்து வருத்தம் அதி விலை கையெழுப்பு பகுதி - 2024.07.22  
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விலை மானது - 2024.07.22

<b>அட்டவணை III</b>	
<b>சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்</b>	
சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்	வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்
1. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	<p>அ) பகிற்ந்தளிக்கப்படுகின்ற சகல வருமானம், இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்கள் என்பவை இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்</p> <p>ஆ) மேற்கொள்ளப்படுகின்ற சகல கொடுப்பனவுகளும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட நிறுத்தி வைத்தல் வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.</p>
2. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	ஆணைக்குமுவால் அங்கீரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இறக்குமதிகள் மற்றும் சகல உள்நாட்டு கொள்வனவுகளும், இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட வரிகளிலிருந்து விலக்களிக்கப்படும்.
3. 2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.
4. 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.
5. 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	ஆணைக்குமுவால் அங்கீரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் சகல இறக்குமதிகள் மற்றும் சகல உள்நாட்டு கொள்வனவுகளும், இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.
6. சங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	ஆணைக்குமுவால் அங்கீரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இறக்குமதிகளும் இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.
7. 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	ஆணைக்குமுவால் அங்கீரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் சகல இறக்குமதிகளும் இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.
8. 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	ஆணைக்குமுவால் அங்கீரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் சகல இறக்குமதிகளும் இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.
9. 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம்	இச்சட்டத்திலிருந்து விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட மாட்டாது.
10. 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலை யாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்

I கொலை : (I) தேதி - இலாகா புதுதான்திக் கமாப்பாடி தனர்தலேயே அதி விசை கேள்வி பதிய - 2024.07.22  
 பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.07.22

5A

சட்டத்தின் அட்டவணை II இல் பாடியலிடப்பட்வாறான சட்டவாக்கங்கள்	வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்
11. களியாட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	இச்சட்டத்திலிருந்து விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் வழங்கப்படமாட்டாது
12. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2022, ஜூன் 03 ஆம் திகதியடைய 2282/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெளிநாட்டு நான்ய மாற்றல் (கொழும்புத் துறைமுக நகரத்தில் முதலீடுகள்) ஒழுங்குவிதிகள் தவிர இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.
13. 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கெசினோ வியாபார (ஓழுங்குவிதி) சட்டம்	இச்சட்டத்திலிருந்து விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் வழங்கப்படமாட்டாது

#### அட்டவணை IV

**வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களின் செல்லுபடியாகும் காலம்**

சட்டத்தின் அட்டவணை II இல் பாடியலிடப்பட்வாறான சட்டவாக்கங்கள்	ஆரம்பிக்கின்ற திகதி	முடிவடைகின்ற திகதி
1. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	2024 ஜூலை 15	2049 ஜூலை 14
2. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டம்	2024 ஜூலை 15	2049 ஜூலை 14
3. 2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 ஜூலை 15	2049 ஜூலை 14
4. 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 ஜூலை 15	2049 ஜூலை 14
5. 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 ஜூலை 15	2049 ஜூலை 14
6. சங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	2024 ஜூலை 15	2049 ஜூலை 14
7. 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	2024 ஜூலை 15	2049 ஜூலை 14
8. 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	2024 ஜூலை 15	2049 ஜூலை 14
9. 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
10. 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 ஜூலை 15	2049 ஜூலை 14
11. களியாட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
12. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2024 ஜூலை 15	2049 ஜூலை 14
13. 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஓழுங்குவிதி) சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல

EOG 07 - 0210